



September 4, 2025

National Stock Exchange of India Limited
The Listing Department
Exchange Plaza, 5th Floor Plot C 1 – G Block
Bandra-Kurla Complex, Bandra (E)
Mumbai 400 051
Scrip Code: SHRIRAMPPS

BSE Limited
Dept of Corporate Services
Phiroze Jeejeebhoy Towers
Dalal Street, Fort
Mumbai 400 001
Scrip Code: 543419

Dear Sir/Madam,

Sub: Newspaper Publication

Pursuant to the provisions of Regulation 30 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith public notice confirming the dispatch of the Notice of 4th Annual General Meeting ("AGM") post IPO and Annual Report for FY25 of the Company published on September 4, 2025, in Businessline & Trinity Mirror (English newspapers) and Makkal Kural (Tamil newspaper).

We request you to take the above information on record.

Thanking you Regards

For Shriram Properties Limited

K. Ramaswamy Company Secretary & Compliance Officer ACS 28580

Shriram Properties Limited

'Shriram House', No. 31, T Chowdaiah Road, Sadashivanagar, Bengaluru - 560 080 Registered office: Lakshmi Neela Rite Choice Centre, 1 Floor, #9, Bazulla Road, T. Nagar, Chennai – 600 017

P: +91-80-40229999 | F: +91-80-41236222 | W: www.shriramproperties.com

CIN No.: L72200TN2000PLC044560 Email: cs.spl@shriramproperties.com



THURSDAY - SEPTEMBER 4 - 2025

QUICKLY.

Axis Max Life ties up with **India Post Payments Bank**



New Delhi: Axis Max Life Insurance Ltd and India Post Payments Bank (IPPB) have announced a partnership aimed at delivering affordable life insurance solutions beyond tier-1 cities into emerging regional markets across rural India. This partnership leverages IPPB's robust network of 650 banking outlets and over 1.64 lakh access points through post offices to deliver a comprehensive suite of need-based life insurance solutions to customers across tier-3, tier-4 and rural markets, a joint statement said. PTI

BoB launches digital financing scheme for MSEs



New Delhi: Bank of Baroda has announced the launch of bob Digi Udyam, a digital, collateral-free lending platform offering micro and small enterprises (MSEs) quick access to working capital loans above ₹10 lakh to ₹50 lakh. PTI

Number of workers in unincorporated enterprises fell to 12.85 cr in June quarter

SILVER LINING. But rural workforce increased to 6.25 crore during the period: NSO survey

Press Trust of India New Delhi

The number of workers employed in unincorporated sector enterprises has come down to 12.85 crore in April-June from 13.13 crore in the preceding quarter, according to a government survey released on Wednesday.

The National Statistics Office (NSO) released the first Quarterly Bulletin of Unincorporated Sector Enterprises (QBUSE), providing estimates for January-March 2025 and April-June 2025, an official statement

QBUSE is the quarterly edition of the Annual Survey of Unincorporated Sector (ASUSE), Enterprises presenting key estimates at more frequent intervals based on the data collected in the quarters in ASUSE, it stated.

It explained that the fluctuation in employment estimates during April-June 2025 is mainly linked to reduction in the number of establishments engaging hired workers and a moderate performance of the unincorporated manufacturing sector in the quarter that witnessed the share of employment of the manufacturing sector falling by more than 2 per-

Key indicators		
Indicator	Jan-Mar 2025	Apr-Jun 2025
Number of establishments (in '00)	7,85,367	7,94,240
Percentage of proprietary and partnership establishments	95.39	95.31
Percentage of hired worker establishm	ents 14.04	13.25
Number of workers (in '00)	13,13,380	12,85,725
Percentage share of working owners	58.29	60.18
Percentage share of hired workers	26.86	24.38
Percentage share of other workers (including unpaid family workers)	14.85	15.44

centage points in comparison to the previous quarter.

Employment in the sector crossed the 13 crore mark for the first time in January-March 2025, reaching 13.13 crore, well above all previous ASUSE annual estimates, which had remained below 13 crore. It then eased to 12.86 crore in the April-June

Employment estimates for the unincorporated sector in both quarters show a substantial increase over the ASUSE 2023–24 annual estimate of just over 12 crore workers, indicating a marked rise in overall employment levels in this sector.

FEMALE WORKERS

The number of establishments in the unincorporated sector is estimated at 7.85 crore in January-March 2025 and 7.94 crore in April-June 2025. Women accounted for

over 28 per cent of the workforce in both quarters, showcasing the sector's importance as a driver of gender-inclusive growth and entrepreneurship. This is slightly higher than the same

The April-June 2025 quarter witnessed a rise in the use of the internet to 36.03 per cent from 34.2 per cent in the previous quarter by unincorporated enterprises, reflecting the sector's gradual digital adoption.


observed in ASUSE 2023-24.

This shows that more and more establishments are leveraging online platforms for business operations and transactions, highlighting growing digital integration among these enterprises.

The percentage share of hired workers fell from 26.86 per cent in January-March to 24.38 per cent in April-June.

The share of working owners rose from 58.29 per cent





in the January to March quarter to 60.18 per cent in the subsequent quarter, suggesting a shift towards selfemployment and entrepreneurial activities.

The shift was particularly evident in manufacturing, where the share of hired workers saw the steepest decline, accompanied by the highest increase in working owners, signalling a strong move towards owner-driven enterprises.

RURAL WORKFORCE

The rural workforce increased from 5.97 crore to 6.25 crore during this period, indicating the rising role of unincorporated enterprises in rural economic activity.

However the data showed that the percentage share of other workers (including unpaid family workers) increased from 14.85 per cent in January-March to 15.44 per cent in April-June, 2025.

At the all-India level, 5,885 first stage units (2,423 villages in rural sector and 3,462 UFS blocks in urban sector) were surveyed during the quarter January-March 2025 while 5,893 first stage units (2,424 villages in rural sector and 3,469 UFS blocks in urban sector) were surveyed during the quarter April-June 2025.

Rao was in Kolkata on the occasion of the new 'Sabse Pehle Life Insurance' campaign. Amid concerns over falling life insurance penetration level in India, the life insurance industry in July launched the new 'real and interesting' awareness campaign aimed at increasing the penetration levels by focussing on three large segments — protection, annuity and child savings plans.

Life insurers look for equal GST rate cuts for protection plans

Our Bureau

The country's life insurance industry is looking for equal GST rate cuts for insurance premiums, reinsurance and commissions for protection plans to pass on the rate cut benefits fully to policyholders.

The Life Insurance Council has recommended bringing down the GST rate on protection plans to zero with equal reduction in tax rates for reinsurance and commissions as well. A GST rate cut without a subsequent tax rate cut on reinsurance and commission would lead to anomalies in input tax credit (ITC) claims for life insurance companies. If insurers lose out on ITC, it will put pressure on their operational costs.

A cut in GST on protection plans in life insurance is on the agenda of the GST Council meeting. Currently, term insurance products attract a GST rate of 18 per cent.

"If an equal GST rate cut happens for premium, reinsurance and commission for the protection segment, insurance companies would be able to pass on the benefits fully to the customers in terms of premiums. If the tax rate cuts are unequal, it would hit the companies' bottom lines," said Kamlesh Rao, Chairperson, Insurance Awareness Committee (IAC-Life), on Wednesday.

AWARENESS CAMPAIGN



Kamlesh Rao, Chairperson, Insurance Awareness Committee (IAC-Life)

"In term insurance, the GST rate may come down. That would make term insurance cheaper for sure for the customers. All the insurance companies are looking to increase the share of the protection segment," Rao said.

Currently, the share of the protection segment is around 7-8 per cent for the life insurance industry. "There is a possibility that it would go up to around 10-12 per cent in a one-year timeframe if the GST rate cuts happens," Rao said.

The country's life insurance industry is expected to grow at a rate of 10-15 per cent over the next three years. "All the regulatory changes that have happened are consumer-centric. The other thing which is helping is half of the products in the four product categories protection, participating, non-participating and Ulips

 insurance companies don't need to file with regulator IRDAI before launching under the 'use and file' procedure," Rao said.

BIMA VISTAAR LAUNCH

The much-awaited Bima Vistaar, the composite cover mooted by the Insurance Regulatory and Development Authority of India (IRDAI), is expected to be launched by this year-end.

'Bima Vistaar' would be the first-ever composite product covering death, personal accident, property and surgical hospitalisation at an affordable premium.


CAD may surpass 1% of GDP in FY26 on steep US tariffs: ICRA

Our Bureau

The country's current account deficit (CAD) may surpass 1 per cent of the GDP in FY26 if the 50 per cent US tariff rate prevails till end-March 2026, which would lead to a year-on-year (y-o-y) contraction in exports, according to ICRA.

India's CAD was at 0.6 per cent of the GDP in FY25, marginally lower than 0.7 per cent of the GDP in FY24, primarily due to higher net invisibles

The rating agency projected India's CAD to enlarge considerably to \$13-15 billion (-1.5 per cent of GDP) in Q2 FY26 vis-à-vis Q1 FY26 (-0.2 per cent of GDP), led by a significant widening



Worst case assumes y-o-y fall of 4% in merchandise exports as against baseline mption of a growth of 1-2%; Data labels correspond to CAD as % of ICRA's nominal GDP forecast has been used for FY2026; Source: RBI; CEIC; ICRA Research

in the merchandise trade deficit. In this backdrop, the agency expects the USD/INR pair to trade between 87 and 89 in the near term, while remaining susceptible to event risks, particularly tariff-related developments.

surplus of \$13.5 billion in Q4 FY25 (+1.3 per cent of GDP) but sharply lower than the deficit of \$8.6 billion (-0.9 per cent of GDP) seen in Q1 FY25.

The CAD in Q1FY26 also considerably trailed ICRA's forecast of 0.7 per cent of the GDP, primarily driven by larger-than-anticipated remittances.

The current account slipped into deficit in Q1FY26 owing to the seasonal widening in the merchandise trade deficit and lower services trade surplus between these quarters.

The agency noted that the rupee had depreciated by 3.2 per cent against the dollar in CY25 so far (up to Septem-ICRA said the current ac- ber 1), making it one of the count reverted to a deficit of worst performing emerging \$2.4 billion in Q1 FY26 (-0.2 market currencies against per cent of GDP) vis-a-vis a the dollar during this period.

InMobi seeks \$350 million loan for share buyback

InMobi Group, a mobile advertising platform backed by SoftBank Group Corp, is seeking a \$350 million private loan ahead of its planned initial public offering in India, according to Part of the loan's pro-

ceeds will fund the buyback of SoftBank and other equity holders' shares in the company, the people said, who asked not to be identified discussing private mat-

SHRIRAM PROPERTIES LIMITED

CIN: L72200TN2000PLC044560

Registered Office: Lakshmi Neela Rite Choice Chamber, New No.9 - Bazullah Road, T.Nagar, Chennai - 600017 Corporate Office: Shriram House, No.31, T. Chowdaiah Road, 2nd Main, Sadashiva Nagar, Bengaluru -560080 Website: https://www.shriramproperties.com/ Phone: +91 080 4022 9999, Email: cs.spl@shriramproperties.com.

4TH ANNUAL GENERAL MEETING POST IPO AND INFORMATION ON E-VOTING

NOTICE is hereby given that the 4th Annual General Meeting ("AGM") post IPO of members of Shriram Properties Limited ("the Company"), will be held on Friday, September 26, 2025 at 10:00 A.M. **IST)** through Video Conferencing or Other Audio-Visual Means ("VC/OAVM") [Deemed Venue: Lakshmi Neela Rite Choice Chamber, New No. 9 - Bazullah Road, T.Nagar, Chennai - 600017] in conformity with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and Rules made thereunder, SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulation, 2015, and relevant circulars issued by Ministry of Corporate Affairs ("MCA") and Securities Exchange Board of India ("SEBI"), to transact the business(es) set out in the Notice calling AGM.

The Company has completed dispatch of the Notice and the Annual Report of the Company for the Financial Year 2024-25 on September 3, 2025 through electronic mode only to those Members whose e-mail addresses are registered with the Company/Depositories/Depository Participant(s)/Registrar and Share Transfer Agent (the "RTA"). The Notice and the Annual Report of the Company for the Financial Year 2024-25, are available on the website of the Company at https://www.shriramproperties.com and on the websites of the stock exchange(s) viz. www.bseindia.com and www.nseindia.com and the website of National Securities Depository Limited ("NSDL") (Agency engaged for providing e-Voting facility) viz. https://www.evoting.nsdl.com. Additionally, a letter containing the weblink, including the exact path, where the Notice and the Annual Report of the Company for the Financial Year 2024-25 is available, is also dispatched to those members whose e-mail address is not registered with the Company/RTA/Depository Participant(s)/Depositories.

In compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time, the Secretarial Standard on General Meetings issued by the Institute of Company Secretaries of India and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, read with MCA Circulars and SEBI Circulars, the Company is providing to its Members the facility of remote e-Voting before as well as during the AGM in respect of the business to be transacted at the AGM.

Members, who are holding shares of the Company as of the cut-off date for e-voting i.e., Friday, September 19, 2025, ("Cut-off date") be entitled to avail the facility of remote e-Voting as well as voting in the general meeting. If members opt for remote e-Voting, then they should not vote at the Meeting. They can also cast their votes during the AGM using e-Voting facility, if not casted the same during the remote e-Voting period. However, once an e-Vote on a resolution is casted by a member, such member is not permitted to change it subsequently or cast the vote again. Members who have casted their vote by remote e-Voting prior to the date of the Meeting can attend the Meeting and participate in the Meeting. A person who is not a shareholder as on the Cut-off date should treat this communication for information purposes only. The voting rights of the Member shall be in proportion of the equity shares held by them in the paid-up equity share capital of the Company.

The remote e-Voting facility shall commence on Tuesday, September 23, 2025, at 09:00 A.M. (IST) and ends on Thursday, September 25, 2025, at 05:00 P.M. (IST). The remote e-Voting will not be allowed beyond the aforesaid date and time and the remote e-Voting module shall be disabled upon expiry

Any person who acquires shares of the Company after the dispatch of the Notice and holds shares as on the Cut-off date, may obtain the login-id and password for remote e-Voting by sending a request at

All documents referred to in the Notice and the Explanatory Statement setting out material facts can be obtained for inspection by writing to the Company at its email ID cs.spl@shriramproperties.com till the date of AGM. The same will be replied by the Company suitably. The Register of Directors and Key Managerial Personnel and their shareholding maintained under Section 170 of the Act, the Register of Contracts or arrangements on which the directors are interested under Section 189 of the Companies Act, 2013 will be available electronically for inspection during the AGM.

For any grievances connected with the e-Voting or remote e-Voting you may also contact Mr. K. Ramaswamy, Company Secretary and Compliance Officer of the Company at e-mail: cs.spl@shriramproperties.com or Phone: 080 4022 9999.

Members are requested to please keep the most updated email id registered with the Company/your Depository Participant to receive timely communications.

Members are further advised to carefully read all the Notes set out in the Notice of the AGM and in particular, instructions for joining the AGM, manner of casting of votes through remote e-Voting and remote e-Voting during the AGM. By Order of the Board

For Shriram Properties Limited

K. Ramaswamy Company Secretary and Compliance Officer

JPMorgan to boost corporate banking in India

Bloomberg

JPMorgan Chase & Co is strengthening its corporate banking presence in India, focusing on sectors such as electric vehicles, data centres and solar energy, as firms in these industries ramp up capital spending in the world's fastest-growing major economy.

"As demand certainty improves, capex investments will begin," Oliver Brinkmann, Co-head of Global Corporate Banking, Asia Pacific, at the US bank, said in a recent interview in Mumbai.

JPMorgan, which counts India and Japan as its two fastest-growing Asian markets in terms of revenue from corporate banking, expects no let-up in growth despite Washington doubling tariffs on many Indian imports to 50 per cent. While the South Asian economy grew by its fastest pace in more than a year last quarter, economists are increasingly concerned the tariffs could severely hurt labour-intensive industries and momentum may fade.

"The geopolitical environment, including tariffs, is complicated but JPMorgan takes a long-term strategic view of its business in India," according to Singaporebased Brinkmann. He said the bank's local corporate banking has been growing its revenue by 30 per cent yearon-year for the past two to



The geopolitical environment, including tariffs, is complicated but JPMorgan takes a long-term strategic view of its business

OLIVER BRINKMANN, Co-head of Global Corporate Banking, Asia Pacific

in India

three years and he expects a similar pace of growth in the

S&P Global Ratings said in a report in June that Indian companies are estimated to double capital expenditure to \$800 billion to \$850 billion over the next five years from the previous five-year period, as they chase growth opportunities.

FOCUS AREAS

"We are looking to expand our corporate banking presence in sustainable energy, technology, diversified industries and infrastructure," said Brinkmann, adding that JPMorgan is increasing its

domestic headcount to focus on these segments. The bank's client seg-

ments in India include midcap firms with revenue of between \$300 million and \$2 billion, and large-cap companies. The US firm, which caters to about 1,900 clients in the country, also has a team focused on start-ups and unicorns.

JPMorgan's business in India spans the gamut of commercial and investment banking, payments and securities services. In addition, the firm's corporate centres in Mumbai, Bengaluru and Hyderabad support its technology and business operations globally with more than 55,000 employees.

While the opportunities are significant for corporate banking in India, competition is intensifying, and some rival executives remain cautious about the outlook. Last month, a senior Indian executive of Bank of America Corp. said firms were holding back on big investment decisions pending clarity on domestic demand and the global trade outlook.

Meanwhile, Mitsubishi UFJ Financial Group Inc and Sumitomo Mitsui Financial Group have taken a big lead over US lenders in arranging Indian borrowers' foreign currency loans between 2020 and 2024, according to Bloomberg-compiled data. So far this year, JPMorgan is ranked 18th in the league

people familiar with the

Bloomberg

Dated: 25.08.2025 Tenders are invited for the supply of Box Strap Heat Sealable required for our printing unit. For more details visit our website www.kbps.kerala.gov.in. or contact

TATA

(Corporate Contracts Department) The Tata Power Company Limited, Smart Center of Procurement Excellence, 2rd Floor, Sahar Receivir Station, Near Hotel Leela, Sahar Airport Road, Andheri East, Mumbai-400059, Maharashtra, India

(Board Line: 022-67173941) **Notice for Inviting bids**

Tender ref no: CC26DK008 The Tata Power Company Limited, a company organized and existing under the laws of India, whose registered office at Bombay House, 24, Homi Mody Street, Mumbai 400001, India intents to source low calorific value with low Sulphur and low ash Imported Thermal coal for its 750 MW coal

based Thermal Power Plant at Trombay, Mumbai, Maharashtra Bids are invited from reputed Coal suppliers for SERVICES FOR COAL SAMPLING AND INDEPENDENT INSPECTION AGENCY FOR COAL RECEIPT AT TROMBAY THERMAL POWER PLANT. The interested bidders are requested to visit the website https://www.tatapower.com/tender for further details. Eligible Bidders willing to participate may submit their expression of interest latest by 17:00 Hrs. (IST) 9th September 2025. Future corrigendum's (if any), to website- https://www.tatapower.com/tender only.

Chola

CHOLAMANDALAM INVESTMENT AND **FINANCE COMPANY LIMITED**

CIN: L65993TN1978PLC007576
Registered. Office: "Chola Crest", C54-55 & Super B-4, Thiru-Vi-Ka Industrial Estate, Guindy Chennai – 600032. Tel.: 044 40907172 ; Email: investors@chola.murugappa.com; Website: www.cholamandalam.com

SPECIAL WINDOW FOR RE-LODGEMENT OF TRANSFER REQUESTS OF PHYSICAL SHARES

Notice is hereby given that in terms of SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated 2 July, 2025, a Special Window for a period of six months, from 7 July, 2025 to 6 January, 2026 is available, to facilitate the re-lodgement of transfer requests of physical shares which were rejected/returned/not attended due to deficiency in documentation or process or otherwise, prior to 1 April, 2019.

All transfer requests duly rectified and re-lodged during the aforesaid period will be processed through dematerialised mode only. Those availing this window must necessarily submit the Client Master List (CML) of the demat account along with the requisite document(s). The transfer request shall be made to the Company's Registrar and Share Transfer Agent (RTA) at the below address on or before 6 January, 2026, being the deadline for submission of re-lodgement of transfer requests given by SEBI. Stakeholders concerned may also write an e-mail to the Company at investors@chola.murugappa.com for any clarification in this regard. KFin Technologies Limited

Unit: Cholamandalam Investment and Finance Company Limited Selenium Tower B, Plot 31 - 32, Gachibowli, Financial District, Nanakramguda, Seringampally, Hyderabad, Telangana - 500 032 | Tel No.:040 67162222, 79611000 |

Toll Free No.:18003094001 | Email: einward.ris@kfintech.com: Contact Person: Mr. Ramesh S R, Deputy Vice President – Corporate Registry For Cholamandalam Investment and Finance Company Limited

Place: Chennai Date: 3 September, 2025

P. Sujatha Company Secretary

鬰

Place: Bengaluru

Date: September 4, 2025

An undertaking of the Government of Kerala)
KAKKANAD P. 0,
KOCHI 682 030. KERALA
Website: www.keralabooks.org
E-mail: books.kbps@gmail.com

over Phone No. 9995412786. Sd/- Managing Director

TATA POWER





called baxdrostat has demonstrated remarkable effectiveness in treating dangerously high blood pressure in patients who haven't responded to standard treatments, according to results from a large international clinical trial published recently

The breakthrough pill successfully reduced systolic blood pressure in patients with treatment-resistant hypertension, offering new hope for millions worldwide who struggle with uncontrolled high blood pressure despite taking multiple medications. This development represents

A groundbreaking medication a significant advancement in cardiovascular medicine, as resistant hypertension affects approximately 10-15% of all hypertension patients and dramatically increases their risk of heart attack, stroke and kidney

> In related health research, scientists have made another surprising discovery about diet and health. A comprehensive study of nearly 16,000 adults found no association between consuming animal protein and increased mortality risk.

Contrary to some previous




assumptions, the research revealed that higher animal protein intake was actually linked to lower cancer mortality rates, supporting the role of animal proteins in maintaining a balanced, health-promoting diet.

Youth more prone to depression today: Researchers

A new survey-based study suggests that the "unhappiness hump" a widely documented rise in worry, stress, and depression with age that peaks in midlife and then declines - may have disappeared, perhaps due to declining mental health among younger people. David Blanchflower of Dartmouth College, US and colleagues presented their findings in a journal recently.

Since 2008, a U-shaped trend in well-being with age, in which well-being tends to decline from childhood until around age 50 before rebounding in old age, has been observed in developed and developing countries worldwide. Data have also revealed a corresponding "ill-being" or unhappiness hump.

Recent data point to a worldwide decline in well-being among younger people, but most studies have not directly addressed potential implications for the unhappiness hump. To help clarify, Blanchflower and colleagues first



The analysis showed that, in the US and the UK, the ill-being hump has disappeared, such that ill-being/ unhappiness now tends to decline over the course of a lifetime. Ill-being among people in their late 40s and older did not change significantly. Instead, the hump's disappearance appears to be due to a decline in mental health among younger people.

Longitudinal Study, which involves

40,000 households.

Next, the researchers analysed data on nearly 2 million people from 44 countries, including the US and the UK, from a mental health study called Global Minds. Covering the years 2020 through 2025, these data suggest

worldwide.

Reasons for the disappearance of the unhappiness hump are unclear. The authors suggest several possibilities, including long-term impacts of the Great Recession on job prospects for younger people, underfunded mental health care services, mental health challenges posed by the COVID-19 pandemic, and increased social media use. Further research is needed to determine whether any of these or other

factors are at play.

The authors add: "Ours is the first paper to show that the decline in young people's mental health in recent years means that today, both in the United States and the United Kingdom, mental ill-being is highest among the young and declines with age. This is a huge change from the past when mental ill-being peaked in middle-age. The reasons for the change are disputed but our concern is that today there is a serious mental health crisis among the young that needs addressing."

WHO red flags cholera resurgence

The World Health Organisation (WHO) has issued an urgent warning regarding the alarming resurgence of cholera outbreaks worldwide in 2025. Between January 1 and August 17, more than 409,000 cases and 4,738 deaths were officially reported across 31 countries, reflecting a sharp escalation compared to recent years.

Particularly troubling is the fatality rate, which has crossed the 1% threshold in at least six countries - a level considered dangerously high for a disease that is both preventable and treatable. Cholera, caused by the Vibrio cholerae bacterium, spreads primarily through contaminated water and food, often striking in areas with inadequate sanitation, limited access to clean drinking clean water supplies, rapid testing,



water, or ongoing humanitarian

WHO attributed the surge to a combination of factors such as conflict zones and displacement that disrupt healthcare access, Climate change effects, such as floods and heatwaves, which contaminate water sources and Global economic crises, reducing resources for clean water and vaccination campaigns.

The agency emphasized the urgent need for cholera vaccines, and re-hydration therapies to contain the outbreaks. However, shortages in medical supplies and logistical barriers are hampering timely responses in vulnerable

Experts also warn that cholera is a "barometer of inequity", disproportionately impacting poor communities, refugee populations, and disaster-hit regions. Without immediate international support, the situation could spiral into one of the deadliest cholera waves in recent decades.

WHO has called for global solidarity, stressing that rapid interventions - particularly vaccination drives and water safety measures - are critical to preventing further spread and fatalities.

'Beetroot juice can help lower BP in seniors'

Drinking nitrate-rich beetroot juice can help lower blood pressure in older adults by altering the balance of bacteria in the mouth, according to a new study by the University of Exeter. The findings, published in recently, come from the largest trial of its kind.

Researchers compared 36 older adults in their 60s and 70s with 39 younger adults under 30. Participants consumed concentrated beetroot "shots" twice daily for two weeks, followed by a placebo version. While both groups saw changes in their oral microbiome, only the older adults experienced a drop in blood pressure.

The study found that beetroot juice suppressed harmful bacteria such as Prevotella while promoting beneficial ones like Neisseria, which aid the conversion of dietary nitrate into nitric oxide. This compound is vital for keeping blood vessels healthy and regulating blood pressure.



"Older people naturally produce less nitric oxide and often have higher blood pressure, which increases the risk of heart disease and stroke," said Professor Anni Vanhatalo, lead author of the study. "Encouraging them to eat more nitrate-rich vegetables such as beetroot, spinach, rocket, fennel, celery and kale could bring longterm health benefits."

The research suggests that complications.

simple dietary changes could play an important role in protecting older adults against cardiovascular



Tufts scientists develop next-gen weight loss drug

Weight loss injections like Ozempic and Wegovy are now used by over 15 million Americans, but they come with drawbacks nausea, risk of bone and muscle loss and weight gain after stopping treatment. Nearly 40% of users abandon therapy within a month.

Now, a Tufts University team led by prof. Krishna Kumar has designed a next-generation compound that could deliver stronger results with fewer side effects. Their findings were published recently.

Unlike current drugs, which target up to three hormone receptors that regulate glucose and appetite, the Tufts team has identified a fourth target that could improve weight control further.

"Obesity is linked to over 180 diseases, from cancer to diabetes. Our goal is to design a single drug that addresses obesity and lowers risks of these conditions," said prof. Kumar.

Current GLP-1 drugs like Ozempic mimic natural hormones that regulate blood sugar and trigger satiety. They slow digestion, keeping people full longer, but their weekly injections and strong nausea limit long-term use.

If successful, the Tufts discovery could mark a breakthrough in the global fight against obesity, which affects more than 650 million people worldwide.

Franklin Templeton Mutual Fund

Cordially invites you for a program under it's Investor Education and Awareness Initiative

Pullman Chennai Annasalai, 636, Annasalai. Satya Murthy Nagar, Teynampet, Chennai - 600035. Date: 6th September, 2025

Time: 7:00 p.m. Contact Person: ACV Suman Babu (9136968887)

Due to limited seats, entry will be provided to registered attendees only. Please call on the above number to register by tomorrow We look forward to your participation.



FRANKLIN **TEMPLETON**

Registered office: One International Centre, Tower 2, 12th & 13th Floor, Senapati Bapat Marg, Elphinstone (West) Mumbai - 400013

read all scheme related documents carefully.

DOUBLEDOT FINANCE LIMITED (Formerly known as DCW Home Products Limited)

Reg. Office: No.645, Anna Salai, Thousand Lights, 2nd Floor, Chennai 600006 CIN No.: U93090TN1989PLC021901 Email Id:ddfl 2002@yahoo.com

Corporate office: 1st Floor Kohinoor City Mall, Premier Road. Kurla West. Mumbai 400070 NOTICE OF 35[™] ANNUAL GENERAL MEETING OF THE COMPANY TO BE HELD THROUGH VIDEO CONFERENCE ("VC") / OTHER AUDIO VISUAL MEANS ("OAVM")

NOTICE is hereby given that the 35" (Thirty Fifth) Annual General Meeting ("AGM") of the Shareholders of M/s. DoubleDot Finance Limited ("the Company") will be held on Monday, September 29, 2025 at 11:00 A.M. (IST) through VC/OAVM in compliance with the applicable provisions of the Companies Act, 2013 & Rules framed thereunder and the SEBI (LODR) Regulations, 2015 read with General Circular No. 20/2020, 14/2020, 17/2020, 20/2021, 03 2022 and 11/2022 dated May 5, 2020, April 8, 2020, April 13, 2020, December 8, 2021, May 5, 2022 and December 28, 2022 and September 25, 2023 issued by SEBI (collectively referred o as "Circulars") issued by SEBI (collectively referred to as "Circulars") issued by SEBI through Circulars to transact the business, as set out in the Notice of the AGM.

In Compliance with said circulars, Notice of the AGM along with the Annual Report 2024 25 has been sent on September 04, 2025 through electronic mode to those mer shareholders whose e-mail addresses are registered with the Company's Registrar and Share Transfer Agent/Depositories. The Annual Report for the Financial year 2024-25 is available and can be downloaded from the website of the Company (Holding Company http://www.crescentfinstock.com/resource/Shareholders-Corner/Annualreport.aspx and the website of stock exchange i.e. MSEI. In accordance with Regulation 36(1)(b) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, a letter providing custing Conjugatoris and Disoborise requirements) regulatoris, 2017, a fetter provining a web-link and QR Code for accessing the Annual Report will be sent to those Members who have not registered their e-mail ids. The Company shall send a physical copy of the Annual Report to those Members who request for the same at ddfl 2002@yahoo.com ment their Folio No./DP ID and Client ID.

Members who have not registered their e-mail address are requested to register the same in respect of shares held in electronic form with the Depository through their Depository Participant(s) and in respect of shares held in physical form by writing to the Company with details of folio number and attaching self-attested copy of PAN card at ddfl 2002@yaho.com or to Purva Share Registry India Private Limited (RTA) at support@purvashare.com before he cut-off date Monday, September 22, 2025.

Remote E Voting: Pursuant to Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended, and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is pleased to provide its Members facility to cast their votes electronically on all the resolutions set forth in the Notice of 35th AGM using electronic voting system or RTA. The detailed instructions for remote e-Voting are given in the Notes to the Notice of 35th AGM using electronic voting system or RTA.

The members are informed that:

Place : Mumbai

a) The business set forth in the Notice of the AGM may be transacted through voting by

) A person whose name is recorded in the Register of Members as on the cut-off date Monday, September 22, 2025 shall only be entitled to avail the remote e-voting facility

The remote e-voting through electronic means shall commence from Friday, September 26, 2025 (09:00 am) (IST) and ends on Sunday, September 28, 2025 (05:00 pm) (IST);) Members who have voted through remote e-voting may attend the AGM but shall not be entitled to cast their vote again in the meeting:

Members attending the AGM through VC/OVAM who have not cast their vote by remot e-voting shall be eligible to cast their vote through e-voting during the AGM;

Persons who have acquired shares and become members of the Company after the dispatch of notice and who are eligible shareholders as on the cut-off date i.e. Monday September 22, 2025, may contact write to Purva Share Registry India Private Limited, ou Registrar and Share Transfer Agent at support@purvashare.com for obtaining credentials

) All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Ms. Deepali Dhuri, Compliance Officer, Purva Sharegistry (India) Private Limited, Unit No. 9, Shiv Shakti Industrial Estate, J. R. Boricha Marg, Lower Parel (East), Mumbai 400011 or send an email to evoting@purvashare.com or contact at 022- 022-49614132

Date: September 4, 2025

Place: Bengaluru

Ms. Priyanka Mukund Rava

Company Secretary and Compliance Office

SHRIRAM PROPERTIES LIMITED

CIN: L72200TN2000PLC044560

Registered Office: Lakshmi Neela Rite Choice Chamber, New No.9 - Bazullah Road, T.Nagar, Chennai - 600017 Corporate Office: Shriram House, No.31, T. Chowdaiah Road, 2nd Main, Sadashiva Nagar, Bengaluru -560080 Website: https://www.shriramproperties.com/ Phone: +91 080 4022 9999, Email: cs.spl@shriramproperties.com.

4TH ANNUAL GENERAL MEETING POST IPO AND INFORMATION ON E-VOTING

NOTICE is hereby given that the 4th Annual General Meeting ("AGM") post IPO of members of Shriram Properties Limited ("the Company"), will be held on Friday, September 26, 2025 at 10:00 A.M. (IST) through Video Conferencing or Other Audio-Visual Means ("VC/OAVM") [Deemed Venue: akshmi Neela Rite Choice Chamber, New No. 9 - Bazullah Road, T.Nagar, Chennai - 600017] in conformity with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and Rules made thereunder, SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulation, 2015, and relevant circulars issued by Ministry of Corporate Affairs ("MCA") and Securities Exchange Board of India ("SEBI"), to transact the business(es) set out in the Notice calling AGM.

The Company has completed dispatch of the Notice and the Annual Report of the Company for the Financial Year 2024-25 on September 3, 2025 through electronic mode only to those Members whose e-mail addresses are registered with the Company/Depositories/Depository Participant(s)/Registrar and Share Transfer Agent (the "RTA"). The Notice and the Annual Report of the Company for the Financial Year 2024-25, are available on the website of the Company at https://www.shriramproperties.com and on the websites of the stock exchange(s) viz. www.bseindia.com and www.nseindia.com and the website of National Securities Depository Limited ("NSDL") (Agency engaged for providing e-Voting facility) viz. https://www.evoting.nsdl.com. Additionally, a letter containing the weblink, including the exact path, where the Notice and the Annual Report of the Company for the Financial Year 2024-25 is available, is also dispatched to those members whose e-mail address is not registered with the Company/RTA/Depos

In compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules 2014 as amended from time to time the Secretarial Standard on General Meetings issued by the Institute of Company Secretaries of India and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, read with MCA Circulars and SEBI Circulars, the Company is providing to its Members the facility of remote e-Voting before as well as during the AGM in respect of the business to be transacted at the AGM.

Members, who are holding shares of the Company as of the cut-off date for e-voting i.e., Friday, September 19, 2025, ("Cut-off date") be entitled to avail the facility of remote e-Voting as well as voting in the general meeting. If members opt for remote e-Voting, then they should not vote at the Meeting They can also cast their votes during the AGM using e-Voting facility, if not casted the same during the remote e-Voting period. However, once an e-Vote on a resolution is casted by a member, such member is not permitted to change it subsequently or cast the vote again. Members who have casted their vote by remote e-Voting prior to the date of the Meeting can attend the Meeting and participate in the Meeting. A person who is not a shareholder as on the Cut-off date should treat this communication for information purposes only. The voting rights of the Member shall be in proportion of the equity shares held by them in the paid-up equity share capital of the Company.

The remote e-Voting facility shall commence on Tuesday, September 23, 2025, at 09:00 A.M. (IST) and ends on Thursday, September 25, 2025, at 05:00 P.M. (IST). The remote e-Voting will not be allowed beyond the aforesaid date and time and the remote e-Voting module shall be disabled upon expiry

Any person who acquires shares of the Company after the dispatch of the Notice and holds shares as on the Cut-off date, may obtain the login-id and password for remote e-Voting by sending a request at

evoting@nsdl.co.in as provided by NSDL. All documents referred to in the Notice and the Explanatory Statement setting out material facts can be obtained for inspection by writing to the Company at its email ID cs.spl@shriramproperties.com till the date of AGM. The same will be replied by the Company suitably. The Register of Directors and Key Managerial Personnel and their shareholding maintained under Section 170 of the Act, the Register of Contracts or arrangements on which the directors are interested under Section 189 of the Companies Act. 2013 will be available electronically for inspection during the AGM.

For any grievances connected with the e-Voting or remote e-Voting you may also contact Mr. K. Ramaswamy, Company Secretary and Compliance Officer of the Company at e-mail: cs.spl@shriramproperties.com or Phone: 080 4022 9999.

Members are requested to please keep the most updated email id registered with the Company/your Depository Participant to receive timely communications.

Members are further advised to carefully read all the Notes set out in the Notice of the AGM and in particular, instructions for joining the AGM, manner of casting of votes through remote e-Voting and remote e-Voting during the AGM.

By Order of the Board For Shriram Properties Limited

K. Ramaswamy

Company Secretary and Compliance Officer

A28580



ஜிஎஸ்டியில் 12%, 28% வரிகள் நீக்கம்

2 அடுக்குகளில் மட்டுமே வரி: நீர்மலா சீதாராமன் அறிவிப்பு

🛨 ஏ.சி. யந்திரங்கள், சிறிய கார்கள், மோட்டார் சைக்கிள்களுக்கு வரி 18% ஆக குறைப்பு ★ மார்பிள், கிரானைட் பிளாக், தோல் பொருட்களுக்கான வரி 5%

புதுடெல்லி, செப்.4– ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில் இனி 2 அடுக்குகளில் மட்டுமே வரி விதிக்கவும், வீட்டு உப்யோகப்பொருட்களின் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறை வருகிற 22ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியா முழுவதும் ஒரே சீரான விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ந் தேதி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ളി.எஸ். டி. என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன.

நாட்டின் மறைமுக வரி அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது.

அதன்படி 5,12,18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8

ஆண்டுகள்கடந்துள்ளநிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி கடந்த மாதம் சுதந்திர கொண்டாட்டத்தின்போது செங்கோட்டையில் ஆற்றிய உரையில் இதை அறிவித்தார். இது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமையும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் அறிவிப்பை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி விகிதக்குறைப்பை நிதியமைச்சகம் வெளியிட்டது. இதை அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் எனவும், ஜி.எஸ்.டி 2.0 எனவும் அறிவித்தது.

40 சதவீத சிறப்பு வரி

அதன்படி 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்படுகிறது. வெறும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டு உள்ளன.

அதேநேரம் சிகரெட் பகையிலை. பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்காக சிறப்பு வரி அடுக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த குறைப்பு மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டு இதனால் மக்களின் இருக்கிறது. வாழ்க்கை செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைப்போல ജ്വണി, ப<u>த</u>ுப்பிக்கத்தக்க எரிசக்தி, வினைப்பொருட்கள், வாகனங்கள், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் ஆகிய துறைகள் உத்வேகம் பெறும் நிலையும் உருவாகி இருக்கிறது.

் மத்திய அரசின் இந்த ஜி.எஸ். சீர்திருத்தம் தொடர்பான பரிந்துரையை கடந்த மாதம் ஜி.எஸ். டி. மாநில மந்திரிகள் குழு விவாதித்து ஏற்றுக்கொண்டது. அத்துடன் ஜி.எஸ். டி. கவுன்சிலுக்கும் பரிந்துரைகளை

having its registered office at 11th Floor, Tower - A, Peninsula

Business Park, Ganpatrao Kadam Marg, Lower Parel, Mumbai - 400013.

1st Floor, Centennial Square, No.6A, Dr. Ambedkar Salai, Kodambakkam,

Represented by its Authorised Signatory

Reddivarpalaym, Puducherry - 605010.

will be heard and decided in your absence.

Having one of its branch offices at:

Chennai-600024.

Rep. by its Partners

Mr. G Sarayanan

Nadu - 621801

4. Mrs. Nandini Devi S

Sakde Auto Technologies,

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

(ORDINARY ORIGINAL CIVIL JURISDICTION)

Arb.O.P. (Com Div) No. 432 of 2025

No.16, 1st Floor, 1st Cross Street, Chellam Pappu Nagar, Eurokid School Nagar,

No. 1144, West Street, Villanatham, Andimadam, Ariyalur, Pattanamkurichi, Tamil

No. 1144, West Street, Villanatham, Andimadam, Ariyalur, Pattanamkurichi, Tamil

No.16, 1st Floor, 1st Cross Street, Chellam Pappu Nagar, Reddivarpalayam

Please take notice that in the above Arb. O.P. (Com Div) No. 432 of 2025, pending on the

file of the Hon'ble High Court of Judicature at Madras, the Hon'ble Court on

21.08.2025 has ordered notice to you - the 2nd,3rd ,4thand 5th Respondents by way

of substituted service for the hearing dated 18.09.2025. Therefore, all of you - the

2nd.3rd.4thand 5th Respondents make it convenient to appear before the said court

on 18.09.2025 @ 10:30 am either in person or through counsel, failing which the case

M Arunachalam

M.Nagalakshmi

Counsels for Petitioner

Also at No.375, Anna Nagar, Rangiam, Ariyalur, Tamil Nadu – 608901.

அனுப்பியது.

அதைத்தொடர்ந்து இந்த சீர்திருத்தம் குறித்து முடிவு எடுப்பதற்காக, ஜி.எஸ். டி. தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பான ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று கூடியது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா தலைமையில் சீதாராமன் இந்த 56வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிதி மந்திரிகள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்த திட்டத்தை, அதாவது 4 அடுக்கு வரி விகிதம் 2 அடுக்கு வரி விகிதமாக மாற்றப்படுவதை வெளியிட்டார்.

தொட**ர்**பாக கவுன்சிலில் விவாதம் நடந்தது. 101/2 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட இந்த விவாதம் இரவில் நிறைவடைந்தது.

இதில் மத்திய அரசின் ஜி.எஸ். சீர்திருத்தம், அதாவது 2 அடுக்காக குறைக்கப்படும் ஜி.எஸ். டி.2.0 கவுன்சிலில் ஒருமனதாக

22–ந்தேதி முதல் அமுல்

இதை நிர்மலா சீதாராமன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி. வரி அடுக்குகளைக் இனிமேல் குறைத்துள்ளோம். 5 மற்றும் 18 சதவீதம் என 2 அடுக்குகள் மட்டுமே இருக்கும். மேலும் இழப்பீட்டு வரி தொடர்பான பிரச்சினைகளையும் பரிசீலித்து வருகிறோம்.

சாதாரண மக்களை மையமாக சீர்திருத்தம் இந்த மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களது அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான ஓவ்வொரு வரியம் கடுமையான மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரண மனிதர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பயன்பாட்டு பொருட்களில், முழுமையான குறைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஜி.எஸ்.டி. குறைப்பு வருகிற 22ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உயிர் காக்கும் மருந்துகளுக்கு

பின்னர் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியலை அவர் வெளியிட்டார். அதன் வருமாறு:– மிக அதிக வெப்பநிலை பால், சென்னா மற்றும் பனீர். ரொட்டி, பரோட்டா அனைத்துக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே இவற்றின் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி அனைத்தும் பூஜ்ஜியமாகிவிடும்.

பென்சில், அழிப்பான், வரைபடங்கள், நோட்டு புத்தகங்கள், கலர் பென்சில் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் 33 உயிர்காக்கும் மருந்து களுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. இதைப்போல தனிநபர் ஆயுள்,

சுகாதார காப்பீடு பிரீமியத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

> வரி குறையும் பொருட்கள் ஹேர் ஆயில்,

பற்பசை, சைக்கிள்கள், பாத்திரங்கள், சமையலறைப் பாத்திரங்கள் மற்றும் பிற வீட்டுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. தையல் எந்திரம், நாப்கின்,

கழிவறை சோப்பு, சோப்பு பார்கள்,

ஷாம்புகள், பல் துலக்கும் பிரஷ்,

டயாபர், புஜ்ஜியா, சாஸ்கள், பாஸ்தா, உடனடி நூடுல்ஸ், சாக்லேட்டுகள், காபி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கார்ன்பிளக்ஸ், வெண்ணெய், நெய் போன்றவை 12 சதவீதம் அல்லது 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகின்றன.

பாட்டில் குடிநீர் (20 லிட்டர்), பழஜூஸ்கள், பிஸ்கட், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், சைக்கிள், குடைகள், உலர் பழங்கள், உறைந்த காய்கறிகள், சைக்கிள், பாத்திரங்கள், சணல் மற்றும் பருத்தி கைப்பைகளும் விலை குறைகின்றன. மாரக்டர்கள். விவசாயம், தோட்டக்கலை மற்றும் வனவியல்

எந்திரங்கள், அறுவடை கதிரடிக்கும் எந்திரங்கள், வைக்கோல் அல்லது தீவன பேலர்கள், புல் வைக்கோல் நகர்த்தும் அல்லது எந்திரங்கள், தயாரிக்கும் உரம் எந்திரங்கள் போன்ற விவசாயப் பொருட்கள் அனைத்தும் 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகின்றன.

ஏ.சி., சிறிய கார்கள் விலை குறைகிறது

எந்திரங்கள், அங்குலத்திற்கு மேல் உள்ள டி.வி. ் பாத்திரங்களை கழுவும் எந்திரங்கள், சிறிய கார்கள், 350 சி.சி. க்கு உட்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அனைத்துக்கும் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. உயிரி பூச்சிக்கொல்லிகள்,

இயற்கை மெந்தோல் ஆகியவற்றுக்கு இருந்து குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் கைவினைப்பொருட்கள், மார்பிள். கிரானைட் பிளாக், நடுத்தர தோல் பொருட்களும் சதவீதமாக குறைக்கப்படுகின்றன. சிமெண்டுக்கு 28ல் இருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.

புற்றுநோய், அரியவகை நோய்கள் மற்றும் பிற கடுமையான நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க 3 உயிர்காக்கும் மருந்துகளுக்கு 5 சதவீதத்தில் இருந்து 0 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.

இதைத்தவிர ஏராளமான மருந்துகள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைகின்றன. மேலும் பார்வையை சரிசெய்யும் கண்ணாடிகள் மற்றும் கண் கண்ணாடிகளும் 28 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்படுகின்றன. எதிர்க்கட்சி மாநிலங்கள் கோரிக்கை

முன்னதாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஜார்கண்ட், இமாசல பிரதேசம், பஞ்சாப், தெலுங்கானா மேற்கு ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநிலங்களை சேர்ந்த நிதி மந்திரிகள் டெல்லியில் கூடி விவாதித்தனர்.

சீர்திருத்தத்தை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடு செய்ய மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் மத்திய அரசின் இந்த சீர்திருத்தம் ஒரே மனதாக ஏற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

காவேர் காம்ப்ளக்ஸ் பீளாட் உர்மையாளர்கள் சங்கம் ப**திவு அலுவலக முகவரி** : 501, 5வது தளம், காவேரி வளாகம்,

ாண்.50, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034. ஐந்தாவது (5வது) வருடாந்திர பொதுக்குழு கூட்டம் அறினிப்பு

இதன் மூலம் உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்டது தெரிவிக்கப்படுகிறது. காவேரி காம்ப்ளக்ஸ் பிளாட் உரிமையாளர்கள் சங்கம் ஐந்தாவது (5வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் திங்கட்கிழமை, செப்டம்பர் 29, 2025 அன்று ை 3.00 மணிக்கு தி பெல்ஸ்டிடு ஹோட்டல், எண்.103, மகாத்மா காந்தி ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை – 600034–ல் நடைபெறும் என்று இதன் மூலம் அறினிப்பு கொடுக்கப்படுகிறது.

கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது :

1. குழு அறிக்கைகள். அதிகாரிகள் மற்றும் ஒப்புதல் அறிக்கைகளை கவனத்தில்

31.03.2025-ம் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவுக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பை எடுத்துக் கொள்ளுதல்.

 தணிக்கையாளரின் நியமனத்தை அங்கீகரித்தல். 4. வளாகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும்

முன்னோக்கிச் செல்வதற்கான பயணம் குறித்தும் விவாதித்தல். 5. தலைவரின் அனுமதியுடன் வேறு எந்த விஷயத்தையும் விவாதித்தல்

கூட்டத்தில் பங்கேற்க தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குழுவின் உத்தரவின்படி

குறிப்புகள் :

். ப். வருடாந்திர பொதுக்குழு கூட்டம் பற்றிய அறிவிப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் தனியே அவர்களின் பதிவு செய்யப்பட்ட மிண்ணஞ்சல்

எஸ். தணபால், துணை செயலாளர்

முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது 2. அறிவிப்பு பலகையில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. ஆண்டு அறிக்கையின் வரையறுக்கப்பட்ட நகல்களும் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நாளில் நடைபெறும் இடத்தில் கிடைக்கும்

(12 உறுப்பினர்கள்) உறுப்பினர்கள் இல்லாத நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தை நடத்த முடியாவிட்டால், கூட்டம் நடத்த நிர்ணமிக்கப்பட்ட நேரத்தில் இருந்து முப்பது (30) நிமிடங்களுக்கு குறையாமல் டீட்டம் ஒத்தினைக்கப்படும். அத்தகைய ஒத்தினைக்கப்பட்ட கூட்டத்தினும், குறைந்தபட்ச உறுப்பிணர்கள் பங்கேற்கவில்லை என்றால், ஏழு (7)க்கு குறையாமல் நேரில் ஆஜராகும் உரிமையாளர்கள் இருத்தல் வேண்டும்.

விமான நிலையம் – கிளாம்பாக்கம் வரையிலான 'மெட்ரோ ரெயில்' நீட்டிப்பு திட்டத்திற்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு

விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பஸ் முனையம் வரையிலான மெட்ரோ ரெயில் நீட்டிப்பு திட்டத்திற்கு ரு.1,964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் விமான நிலையம் விம்கோ நகர், சென்டிரல் பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 2ம் கட்டம் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் 116.1 கிலோ மீட்டர் தொலைவில் 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது. . கிளாம்பாக்கத்தில் இதற்கிடையே, கலைஞர் நூற்றாண்டு

ுந் தேதி முழு சந்திர கிரகணம்: வெறும்கண்களால் பார்க்கலாம் சென்னை, செப்.4

முழு சந்திர கிரகண நிகழ்வு வருகிற 7ந் தேதி நள்ளிரவு 82 நிமிடங்கள் இதனை நீடிக்கிறது. கண்களால் பார்த்து ரசிக்கலாம்.

அன்றையதினம் இரவு 9.57 மணிக்கு பூமியின் நிழலால் சந்திரன் மறைய தொடங்கும். இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை அதாவது, 82 நிமிடங்கள் நீடிக்கும். பின்னர் அதிகாலை 1.27 மணியில் இருந்து சந்திரன் பூமியின் நிழலை விட்டு வெளியேறிவிடும். சந்திரன் கிரகணம் அடையும்போது, வானத்தில் அது மறைந்துவிடாது. மாறாக அந்த நேரத்தில் அடர் சிவப்பு நிறத்தில் மிக அழகாக தோன்றும். சிவப்பு நிறமாக தோன்றுவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி எழலாம். சூரியனிடம் இருந்து வரும் ஒளி கதிர்களான சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம் மற்றும் ஊதா அகிய 7 வண்ணங்களில் சிவப்பு நிறம் ஒளி சிதறல் குறைவாகவும், அதே நேரத்தில் அதனுடைய அலை நீளம் அதிகமாகவும் இருக்கும். இது பூமியின் வளிமண்டலத்தின் மீது மோதும்போது ஒளிவிலகல் அடைகிறது. காரணமாகவே சந்திரன் நிறமாக மாறுகிறது.வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் இந்த அத்தனை நிகழ்வுகளையும் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.

தமிழக அரசு அரசாணை வெளியீடு

முனையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. சென்னையில் உள்ள மக்கள் பிற மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கம் அங்கிருந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் வரையில் சேவையை நீட்டிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முதல்கட்ட மெட்ரோ திட்டத்தில் ரெயில் விமான முதல் கிளாம்பாக்கம் நிலையம் பஸ் முனையம் வரையில் நீட்டிப்பு செய்ய சாத்தியக்கூறுகள் செய்யப்பட்டது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. இந்த நிலையில், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையில் 15.46 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்கட்ட பணிகளை தொடங்க தமிழக அரசு ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அனுமதித்துள்ள தமிழக அரசு துக்கான நிலம் நிதியில், திட்டத் கையகப்படுத்துதல்,

செயல்முறைகளுக்கான ஆரம்ப செலவிடுதல் உள்ளிட்ட கட்டப்பணிகள் மேற்கொள்ள நிர்வாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கையகப்படுத்துதலுக்கு ரூ.1,816 கோடியும், மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதற்கான புவியியல் ஆய்வு, நிலத்தடி ஆய்வு, வேலிகள் அமைத்தல், மரங்கள் அகற்றுதல், அவற்றை மாற்று இடத்தில் நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளுக்கு ரூ.112.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நிர்வாகச் செலவுகள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, மறு குடியமர்வு மற்றும் இதர செலவுக்கு ரூ.24 கோடியும், திட்ட வடிவமைப்பு மற்றும் பொதுவான செலவுகளாக ரே.6.83 கோடியும், திட்டத்துக்கான அனைத்துப் பொருள்கள் மீதும் 3 சதவிகித செலவினங்கள், நிலம் மற்றும் மறுவாழ்வு உள்ளிட்டவற்றுக்காக ரூ.4.30 கோடி என மொத்தம் ரூ.1,964 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரு.1,500 கோழ் ஊக்கத் தொகை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி, செப்.4 கனிமங்கள் சுழற்சியை ஊக்குவிக்க ரு.1,500 கோடி ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், முக்கிய கனிமங்களின் மறுசுழற்சியை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்படும். இத்தகவலை சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலப்பொருட்களில் இருந்து கனிமங்களை முக்கியமான தயாரிக்கவும் பிரித்தெடுக்கவும், மறுசுழற்சி திறனை மேம்படுத்து வதுதான் இத்திட்டத்தின் நோக்கம் _____ மின்னணு ஆகும். கழிவுகள், லித்தியம் அயன் பேட்டரி கழிவுகள், கழிவுகள் ஆகியவற்றில் இதர கனிமங்கள் இருந்து

பிரித்தெடுக்கப்படும். இந்த திட்டம், தேசிய முக்கிய

கனிமங்கள் திட்டத்தின் ஒரு அங்கம் ஆயிரம் ஆகும். ரு.34 செலவிலான அத்திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டது. பசுமை எரிசக்தி பயன்பாட்டை நோக்கிய இந்தியாவின் விரைவுபடுத்துவதும், பயணக்கை தற்சார்பு நிலையை அடைவதும் தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.

தாமிரம், லித்தியம், கோபால்ட் மற்றும் அரியவகை புவி பொருட்கள் ஆகியவை இதற்கு மூலப்பொருட்கள். கேவையான அகழாய்வை அதிகரித்தல், இறக்குமதியை நம்பி இருப்பதை குறைத்தல், வெளிநாடுகளில் கனிம படுகைகளை வாங்குதல், முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய

நோக்கங்கள் ஆகும்.

RELIGARE | HOMES 1

CIN No.: U74899DL1993PLC054259 www.religarehomeloans.com பதிவு அலுவலகம்: 1407, 14வது தளம் சிரஞ்சீவ் டவர், 43, நேரு பிளேஸ், புதுடெல்லி 110019

Ph. +91-11-44725676 Email: homeloans@religare.com பொது அறிவிப்பு

அதன்முலம் நிரலின் நூவிக் டெலல்மெண்ட் மைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடிட்டின் ("RHUFCL"/ "கம்பென்") வாடிக்கையாளர்கள், சேவை மழங்குகள்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து நபர்கள்/தரப்பினருக்கும் தெரிவிப்பது யாதெனில், தமிந்நாடு – 22001, ஐஞ்சாவூர் கும்போணைப் சார்க்கபானி கிழக்குத் தெரு, 1வது மாடி, என். 50/51-ல் உள்ள நிறுவனத்தின் கினை அலுவலகம்,

வணிக மறுசீரமைப்பு நோக்கங்களுக்காக டிசம்பர் 13, 2025 முதல் மூடப்படும். ஏதேனும் உதவிக்கு, எங்கள் வாடிக்கையாளர் சேவை ஆதரவு மைய எண் 18602664111, 18003099711, 18001039711 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது horneloras@religare. comake மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது மணை A –3/4/5, 2வது தளம், கிளப் 125, டவர் B, செக்ட 125, நொய்டா, உத்தரப் பிரதேசம் 201301 என் முகவரிக்கு நேரில் வரவும்.

ஒப்பம்/– அங்கீகரிக்கப்பட்ட பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெ இடம் : புதுடெல்லி

ENROLLMENT NOTICE After ten days of the publication of

this notice and within three VENKATESAN JANANI. Age 22. rmanently Residing at Flat 2A Trustnakkam North Street Raia Annamalaipuram, Chennai 600028. I intend to have my enrolment as an Advocate moved Nadu Bar council buildings, High Court campus, Chennai - 600104 objections may notify the same to the Bar Council within ten days. VENKATESAN JANANI

> கடலூர் உதவி சீட்டுபதிவாளர் அவர்களின் நடவடிக்கைகள் முன்னிலை

திருமதி.கு தனபாக்கியம் அவர்கள் சார்பதிவாளர் (நிர்வாகம்) மற்றும், நியமனதாரர் (நடுவர்) வழக்கு, மாவட்ட பதிவாளர் அலுவலகம், கட<u>ல</u>ூர்.

வழக்கு எண்: 169/2025 D.N.C சிட்ஸ்பிரைவேட் லிமிடெட் கடலூர் கிளை 1. A. ASHARAF ALI (S/O ABDUL KADHAR) - D1

NO.43. MOULAVI ABDUL RAHMAN STREET.

NELLIKUPPAM, CUDDALORE – 607105. 2. A. HAJJI FATHIMA (W/O A. ASHARAF ALI) – D2 NO.43, MOULAVI ABDUL RAHMAN STREET, NELLIKUPPAM, CUDDALORE – 607105. 3.M. IMRAN KHAN

(S/O MAHADUM BASHA) – D3 NO.74/67, SUBURAYALU NAGAR 3rd CROSS STREET, THIRUPATHIRIPULIYUR. CUDDALORE - 607002 A ABUBAKKAR SIDDIOUE

NELLIKUPPAM, CUDDALORE - 607105. எதிர் மனுதாரர்கள்

1 முதல் 4 ஆம் எதிர்மனுதாராகள் D.N.C சிட்ஸ்பிரைவேட் லிமிடெட் சீட்டுநிதி நிறுவன வழக்கில் CUD/10L/3#24 ன் செலுத்திய தொகையில் B/ பாக்கி உள்ளது என . சக்காகாார் சந்தாதாரா வெற்றி ரூ. 2,39,123/ பாக்கி உ காக்கல் செய்யப்பட்ட . வாய்தா 09.09.2025 காலை மணிக்குஎன் முன் ஆஜராகி உனக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் தவறினால்தோன்றா . கரு கப்பட்டெ மக்கியஸ் கர் வமக்கில் உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும்

நியமனதாரர் (நடுவர்) வழக்கு,

Shriram IP Properties Homes that live in you

ஸ்ரீராம் ப்ராபர்டீஸ் லிமிடெட்

CIN: L72200TN2000PLC044560 பதிவு அலுவலகம்: லக்ஷ்மி நீல ரைட் சாய்ஸ் சேம்பர்,

புதிய எண்.9 பஸ்ஸுல்லா சாலை, தி.நகர், சென்னை – 600017;

நிறுவன அலுவலகம்: ஸ்ரீராம் ஹவுஸ், எண்.31, தி. சௌடையா சாலை, 2வது மெயின், சதாசிவ நகர், பெங்களூரு 560080; இணையதளம்: https://www.shriramproperties.com, தொலைபேசி: +91 080 4022 9999 மின்னஞ்சல்: cs.spl@shriramproperties.com

IPOக்குப் பிறகு நடைபெறும் 4வது ஆண்டு பொதுக் கூட்டம் மற்றும் மின்னணு வாக்களிப்புக்கான தகவல்

இது மூலம் அறிவிக்கப்படுகிறது, ஸ்ரீராம் ப்ராபா்டீஸ் லிமிடெட் ("நிறுவனம்") உறுப்பினா்களின் IPOக்குப் பிறகு நடைபெறும் 4**வது ஆண்டு பொதுக் கூட்டம் ("**AGM"), 2025 செ<mark>ப்டம்பர்</mark> 28, <mark>வெள்ளிக்கிழமை காலை</mark> 10:00 **மணிக்கு (I**ST) காணொளி மாநாடு அல்லது பிற ஒலி ஒளி வழிமுறைகள் (VC/OAVM) மூலமாக நடைபெறும். [கருதப்படும் இடம்: லக்ஷ்மி நீல ரைட் சாய்ஸ் சேம்பா, புதிய எண். 9 பஸ்ஸுல்லா சாலை, தி.நகர், சென்னை – 600017]. இக்கூட்டம், 2013 ஆம் ஆண்டின் கம்பெனிகள் சட்டம் மற்றும் அதற்குட்பட்ட விதிகள், SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிகள், 2015 மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள் ஆகியவற்றின் படி நடத்தப்படுகிறது.

நிறுவனம், 2025 செப்டம்பா் 3, அன்று, 2024–25 நிதியாண்டிற்கான AGM அறிவிப்பு மற்றும் ஆண்டு அறிக்கையை, மின்னணு முறையில் மட்டும், நிறுவனம் /டெப்பாசிட்டாி/டெப்பாசிட்டாி பங்கேற்பாளாகள்/ பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் (RTA) உடன் மின்னஞ்சல் முகவரி பதிவு செய்த உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளது. 2024–25 நிதியாண்டிற்கான AGM அறிவிப்பு மற்றும் ஆண்டு அறிக்கை, நிறுவனத்தின் இணையதளத்தில் (https://www.shriramproperties.com/company-announcements), பங்கு பரிமாற்ற நிறுவனங்கள் www.bseindia.com மற்றும் www.nseindia.com மற்றும் மின்னணு வாக்களிப்பு வசதியை வழங்கும் தேசிய பத்திரப் பரிமாற்ற நிறுவனம் (NSDL) இணையதளத்தில் (https://www.evoting.nsdl.com) கிடைக்கும். மேலும், மின்னஞ்சல் முகவரி பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு, AGM அறிவிப்பு மற்றும் ஆண்டு அறிக்கை கிடைக்கும் இணைய இணைப்பை கொண்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

2013 கம்பெனிகள் சட்டம், விதி 20 (நிறுவனங்கள் (முகாமைத் துவம் மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014) மற்றும் இந்திய நிறுவனர் செயலாளர்கள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட பொதுக் கூட்டங்களுக்கு, செயலக தரநிலை இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட பொது கூட்டங்கள் மற்றும் SEBI விதிகள் 44 ஆகியவற்றின் படி, நிறுவனம், AGMஇல் பரிமாறப்படவிருக்கும் வணிகங்களுக்கு முன் மற்றும் AGM போது தொலைதூர மின்னணு வாக்களிப்பு வசதியை உறுப்பினர்களுக்கு வழங்குகிறது. மின்னணு வாக்களிப்பு கடைசித் தேதி (Cut-off date) செப்டம்பர் 19, 2025, வெள்ளிக்கிழமை ஆகும். அதே தேதிக்கு நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள், தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் AGM இல் வாக்களிப்பதற்கான உரிமை பெற்றுள்ளனர். தொலைதூர மின்னணு வாக்களிப்பு தோ்வு செய்த உறுப்பினா்கள் AGMஇல் வாக்களிக்க கூடாது. AGMஇல் மின்னணு வாக்களிப்பு வசதியை பயன்படுத்தி வாக்களிக்கலாம், ஆனால் ஒருமுறை தீர்மானத்தில் வாக்களித்ததும் அதை மாற்ற முடியாது அல்லது மீண்டும் வாக்களிக்க முடியாது. தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களித்த உறுப்பினா்கள் AGMஇல் கலந்து கொள்ளலாம் மற்றும் பங்கேற்கலாம். கடைசித் தேதிக்கு பங்குதாரராக இல்லாத நபர்கள், இந்த தகவலை அறிவுறுத்தலுக்காக மட்டுமே கருத வேண்டும். உறுப்பினர்களின் வாக்களிப்புரிமை, அவர்களது பங்குகளின் பங்கு அளவுக்கு இணங்க இருக்கும்.

தொலைதூர மின்னணு வாக்களிப்பு, செப்டம்பா் 23, 2025, செவ்வாய்க்கிழமை காலை 09:00 மணிக்கு (IST) துவங்கி, செப்டம்பா் 25, 2025, வியாழக்கிழமை மாலை 05:00 மணிக்கு (IST) முடிவடையும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தொலைதூர மின்னணு வாக்களிப்பு கிடைக்காது.

AGM அறிவிப்பு அனுப்பப்பட்ட பிறகு பங்குகளை வாங்கிய நபர்கள், கடைசித் தேதிக்கு பங்குதாரராக இருந்தால், தொலைதூர மின்னணு வாக்களிப்புக்கு உள்நுழைவு முகவரி மற்றும் கடவுச்சொல் பெற evoting@nsdl.co.inக்கு கோரிக்கை அனுப்பலாம்.

AGM அறிவிப்பில் குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும் மற்றும் முக்கிய தகவல்களை விளக்கும் விளக்கக் குறிப்புகள், AGM நடைபெறும் வரை cs.spl@shriramproperties.com-க்கு எழுதி பெற்றால் பார்வையிடக்கூடும். இயக்குநர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் பதிவேடு சட்டத்தின் பிரிவு 170 மற்றும் ஒப்பந்தங்களின் பதிவேடு ஆகியவற்றின் கீழ் பராமரிக்கப்படும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் பங்குகள், அல்லது நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 189 இன் கீழ் இயக்குநர்கள் ஆர்வமாக உள்ள ஏற்பாடுகள், வருடாந்திர பொது கூட்டத்தின் மின்னணு முறையில் கிடைக்கப்படும்.

மின்னணு வாக்களிப்பு அல்லது தொலைதூர மின்னணு வாக்களிப்பு தொடர்பான புகார்களுக்கு, நிறுவனத்தின் நிறுவனச் செயலாளர் மற்றும் இணக்கம் அலுவலர், திரு கே. ராமசுவாமி, e-mail: cs.spl@shriramproperties.com அல்லது Phone: 080 4022 9999 மூலம் தொடர்பு கொள்ளலாம்.

உறுப்பினர்கள், AGM அறிவிப்பில் குறிப்பிட்ட அனைத்து குறிப்புகளை கவனமாகப் படித்து, AGMஇல் கலந்து கொள்ளும் வழிமுறைகள் மற்றும் தொலைதூர மின்னணு வாக்களிப்பு செய்யும் முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

> குழுவினரின் ஆணையின்படி ஸ்ரீராம் ப்ராபாடீஸ் லிமிடெட் ஒப்பம்/–

தேதி: செப்டம்பர் 4, 2025

கே. ராமசுவாமி நிறுவனச் செயலாளர் மற்றும் இணக்கம் அலுவலர் ACS 28580

இடம்: பெங்களூரு

சார்பதிவாளர் (நிர்வாகம்) மற்றும், மாவட்ட பதிவாளர் அலுவலகம்